

Business Accounting Studies
வணிகமும் கணக்கீடும் **Grade 11**
விடைத்தாள் பகுதி-I

1) (4)	11) (2)	21) (1)	31) (2)
2) (1)	12) (2)	22) (3)	32) (2)
3) (1)	13) (2)	23) (2)	33) (1)
4) (2)	14) (1)	24) (4)	34) (3)
5) (2)	15) (2)	25) (2)	35) (2)
6) (4)	16) (4)	26) (4)	36) (2)
7) (1)	17) (3)	27) (4)	37) (4)
8) (1)	18) (2)	28) (4)	38) (3)
9) (4)	19) (1)	29) (2)	39) (3)
10) (4)	20) (2)	30) (1)	40) (1)

பகுதி-II

(01) (1) தனியாள் உடமை

(2) உரிமையாளரால் மூலதனம் இடப்படும் ஊரிமையாளரால் இலாபம் அல்லது நட்டத்தை ஏற்றல் வரையறுக்கப்படாத நட்ட பொறுப்பு சட்ட ஆளுமையற்றது நீண்ட கால இயங்கும் தன்மை பதிவு செய்தல் கட்டாயமானதல்ல

(3) பொருள் உற்பத்தி வணிகம் - தேயிலை உற்பத்தி சேவை உற்பத்தி - தனியார் பஸ் சேவை

(4) புதிய தொழிநுட்ப இயந்திரங்களை பயன்படுத்தல்

- தரமான மூலப்பொருட்களை பயன்படுத்தல்
- அற்பணிப்பான ஊழியர்
- குடும்ப பிண்ணனி

(5)

(6) தொழில் வாய்ப்புகளை வழங்கல் தரமான பொருட்களை உற்பத்தி செய்து வழங்கல்

(7) அப்பிரதேசத்திலுள்ள ஏனைய இரு தொழிற்சாலைகள்

(8) ஆம்

ஊரிமையாளர் பெயர் தவிர்ந்து பொது பெயராக காணப்படுவதால் பதிவு செய்யலாம்

(9) 1918 ஆம் ஆண்டு 06th இலக்க வியாபார பெயர்பதிவு சட்டத்தின் கீழ்

(10) வியாபார தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தல்

02) (1)

ஆகச்சுழல்
உரிமையாளர்

புறச்சுழல்
நுகர்வோர்

முகாமையாளர்
தொழிலாளர்கள்

போட்டியாளர்கள்
அரசியல் சூழல்
பொருளாதார சூழல்
தொழிநுட்ப சூழல்

- (2) பலங்கள் - போதியளவு மூலதனம் காணப்படல்
திறன்மிக்க முகாமையாளர்கள்
பயிற்றப்பட்ட மற்றும் அர்பணிப்பான ஊழியர்கள்
சிறந்த உற்பத்தி உபாயங்கள்
வியாபார பெயர்

பலவீனங்கள் - உரிமையாளரின் நிதிப்பலம் குறைவாக இருத்தல்
பயிற்சி பெற்ற ஊழியர் போதாமை
நவீன தொழிநுட்பம் பயன்படுத்தாமை
பணியாளர்களின் எதிர்மறை பாங்கு

(3) பொருளாதார சூழல் காரணிகள்:- வட்டிவீதம் , பணவீக்கம் , வருமான பரம்பல்
நிறைதொழில்மட்டம் , சர்வதேச தொடர்பு, அந்நியசெலாவணி மாற்றுவீதம், சேமிப்புகள்

- (4) (a) தனியார் துறை வணிகம்
பொது துறை வணிகம்
(b) 2007ம் ஆண்டு 07ம் இலக்க கம்பனி சட்டம்

- (5) ஜனநாயக நிருவாகம்
சுயமான திறந்த அங்கத்துவம்
அங்கத்துவருக்கு சமமான உரிமை
பொது தேவைபாடுகளையும் நோக்கங்களையும் கொண்டிருத்தல்

03) (1) (a) நடைமுறை கணக்குரிமையாளரினால் குறித்த பணத்தொகையை குறிப்பிட்ட நபருக்கு
அல்லது கொண்டு வருபவர்க்கு செலுத்தும்படி வங்கிக்கு அறிவித்தல் விடுவிக்கப்படும் எழுத்து
மூலமான கட்டளையே “காசோலை” எனப்படும்

- (b) கட்டளையிடுபவர்
கட்டளையை பெறுபவர்
பணம் பெறுபவர்

(2) காசோலையின் முன்புறத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெயரை அதே முறையில் காசோலையின்
பின்புறத்தில் அவரது கையெழுத்தினால் எழுதுவது காசோலை புறக்குறிப்பிடலாகும்

- வங்கி கணக்கில் வைப்பில் இடும்போது
- கொடுக்கல் வாங்கல் ஒன்றிற்காக ஏனையவருக்கு வழங்கும் போது

- (3) வழிமார்க்கம் - வீதி புகையிரதபாதை நீர்
ஊடகம் - பஸ் புகையிரதம் கப்பல்
வலு சக்தி - பெற்றோல் மின்சாரம் நிரிய சக்தி
தரிப்பிடம் - பஸ் தரிப்பிடம் விமான நிலையம் துறைமுகம்

- (4) தொலைநகல் - இணையபக்கங்கள் ஒளிபரப்பு ஊடகம்
மின்னஞ்சல் -
இணையம் - சமூக வலைதளங்கள்

(5)

ஆயள் காப்புறுதி	ஆதன காப்புறுதி
<ul style="list-style-type: none">மனிதரது ஆயள் மீதான காப்புறுதிஇழப்பீட்டு தத்துவம் பிரயோகம்இழப்பீட்டு ஏற்படின் மட்டுமே தொகை	<ul style="list-style-type: none">ஆதன மீதான காப்புறுதிஇழப்பீட்டு தத்துவம் பொறுத்தமற்றதுஇழப்பு ஏற்பட்டாலும் ஏற்படாவிடினும் இழப்பு

<p>வழங்கப்படும்</p> <ul style="list-style-type: none"> • காப்புறுதி தொகைக்கு மேலதிகமாக உபகார பணம் வழங்கப்படும் 	<p>வழங்கப்படும்</p> <ul style="list-style-type: none"> • ஏனைய அனுகூலம் பெற முடியாது
---	--

04)(1)

<p>சேமிப்பு வைப்பு</p> <ul style="list-style-type: none"> • குறைந்த வட்டி வீதம் • வைப்பு புத்தகம் வழங்கப்படும் • எந்நேரத்திலும் வைப்பு செய்யவோ மீள பெறவோ முடியும் 	<p>நிலையான சேமிப்பு கணக்கு</p> <ul style="list-style-type: none"> • கூடியளவு வட்டி வீதம் • வைப்பு சான்றிதழ் வழங்கப்படும் • குறிப்பிட்ட தொகையினை குறித்த கால எல்லைக்கு வைப்பு செய்தல்
--	---

(2) உற்பத்தி நடவடிக்கைக்கு தேவையான வளங்களை பெற்றுகொடுத்தல் முடிவுப்பொருட்களை சந்தைக்கு எடுத்து செல்லல் பணியாளர்களை கொண்டு வரல் பொருள்களை நுகர்வோர் இடத்தில் ஒப்படைத்தல்

(3) திட்டமிடல் , ஒழுங்கமைத்தல், நெறிப்படுத்தல் , கட்டுப்படுத்தல்

- (4) a-ஒழுங்கமைத்தல்
b-நெறிப்படுத்தல்
c-கட்டுப்படுத்தல்
d-திட்டமிடல்
e-ஒழுங்கமைத்தல்

05) (1)

இல	சொத்துக்கள் =	மூலதனம் +	பொறுப்புகள்
a	200000	200000	
b	200000	200000	
c	200000	200000	
d	200000	200000	
e	200000	200000	+50000
	250000	200000	50000

(2)

காசேடு

மூலதனம்	200000	மோட்டார் வாகனம்	75000
வங்கி கடன்	50000	காணிகட்டிடம்	100000
		கொள்வனவு	25000
		மீதி கொ.செ	50000
	<u>250000</u>		<u>250000</u>

<u>மூலதன கணக்கு</u> காசு 200000	<u>மோட்டார் வாகன கணக்கு</u> காசு 75000	<u>காணிகட்டிட</u> காசு 100000
<u>கொள்வனவு கணக்கு</u> காசு 25000	<u>வங்கி கணக்கு</u> காசு 50000	

நிசாம நிறுவனத்தின் 31.12.2015 திகதியிலான பரீட்சை மீதி

பேரேட்டு கணக்கு	வரவு	செலவு
காசு	50000	
மூலதன கணக்கு		200000
மோட்டார் வாகன கணக்கு	75000	
காணிகட்டிட கணக்கு	10000	
கொள்வனவு கணக்கு	25000	
வங்கிகடன் கணக்கு		50000
	<u>250000</u>	<u>250000</u>

06)

(a)

<u>சீராக்கப்பட்ட வங்கி கணக்கு</u>	
மீதி.கொ.வ 10500	வங்கி அறவீடு 500
கடன்படுனர் 3500	நிலையற்ற கட்டளை 2000
	மீதி.கொ.செ 11500
<u>14000</u>	<u>14000</u>

(b)

வங்கி இணக்க கூற்று

சீராக்கப்பட்ட வங்கி கணக்கு மீதி கூட்டு சமர்ப்பிக்கப்பட்டாத காசோலை	11500 8500
கழி தீர்வையாகாத காசோலை	20000 (12000)
வங்கி கூற்றின் படி மீதி	8000

பொதுநாட்குறிப்பேடு

மின்சார கணக்கு தொங்கற்கணக்கு (பதியப்படாத மின்சார கணக்கு மீதி 16000 சீராக்கப்பட்டது)	வரவு	16000	16000
தொங்கல் கணக்கு வட்டி கணக்கு (வட்டி வருமான கணக்கு பரீட்சை மீதியில் தவறவிடப்பட்டது)	வரவு	20000	20000
வங்கி கடன் கணக்கு தொங்கற் கணக்கு (காசேட்டில் மட்டும் பதியப்பட்ட கடன் மீள் கொடுப்பனவு உரிய கணக்கில் பதியப்பட்டது)	வரவு	30000	30000
தொங்கல் கணக்கு கொள்வனவு (கொள்வனவு கணக்கு மீதி 20000 தொகையால் சீராக்கப்பட்டது)	வரவு	20000	20000
பற்று கணக்கு தொங்கல் கணக்கு (பற்று கணக்கு மீதி ரூபா34000 ரூபா43000 என சரியாக பதியப்பட்டது)	வரவு	9000	9000

தொங்கல் கணக்கு

மீதி.கொ.வரல்	15000
வட்டி வருமானம்	20000
கொள்வனவு	20000

5500

மின்சாரம்	16000
வங்கிகடன்	30000
பற்று	9000

5500